

Chief Editor  
Dr. M. Sadik Batcha

Advisory Editor  
Dr. N. Chandra Segaran

Editorial Board

Dr. MAM. Rameez  
Dr. Jeyaraman  
Dr.A. Ekambaram  
Dr. G. Stephen  
Dr. S. Chitra  
Dr. S.Senthamizh Paval  
Dr. A. Shunmughom Pillai  
Dr. P. Jeyakrishnan  
Dr. Seetha Lakshmi  
Dr. S. Easwaran  
Dr. Kumara Selva  
Dr. Ganesan Ambedkar  
Dr. Krishanan  
Dr. Kumar  
Dr. S. Kalpana  
Dr. T. Vishnukumaran  
Dr M. N. Rajesh  
Dr. Govindaraj  
Dr. Uma Devi  
Dr. Senthil Prakash  
Dr. Pon. Kathiresan  
Dr. S. Vignesh Ananth  
Dr.M. Arunachalam  
Dr. S. Bharathi Prakash

## நவீனத் துமிழாய்வு

(நவீனத் துமிழாய்வு என்ற பெயரைக் கொண்டு)

Journal of

# Modern Thamizh Research

(A Quarterly International Multilateral Thamizh Journal)

Arts and Humanities (all), Language  
Literature and Literary Theory, Tamil  
UGC Care Listed (Group-I) Journal

தொடர்பாடு, அறிக்கை மற்றும் விளைவு முனிசிபல் (புதுச்சேரி)  
கலைக்கலைக்கலை, நிலங்களை  
முழுமீது விழியாடு அறிக்கை மற்றும் விளைவு முனிசிபல் (புதுச்சேரி)  
முதலினாலை, விளைவு

## தமிழ் இலக்கியங்களில் வாழ்வியல்

திருவிழை வினாக்கள்  
Special Issue Editor

முதலாம் ம. கவிஞர்  
முதலாம் ஏ. ஜெயந்தி



Published by

### RAJA PUBLICATIONS

10, (Upstair), Ibrahim Nagar, Khajamalai,  
Tiruchirappalli - 620 023, Thamizh Nadu, India.  
Mobile : +91-9600535241  
website : [rajapublications.com](http://rajapublications.com)

19 பக்க-4  
Part -4

மற்றொன்று:

## செம்மொழித் தமிழ்

(பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டு ஆய்விதழ்)

ஜனவரி - மார்ச்

ஏப்ரல் - ஜூன்

ஜூலை - செப்டம்பர்

அக்டோபர் - டிசம்பர்

Journal of

## Classical Thamizh

(A Quarterly International Multi lataral Thamizh Journal)

January - March

April - June

July - September

October - December

ISSN:2321-0737

# தமிழ் இலக்கியங்கள் காட்டும் மருத்துவம் சார்ந்த உணவு (மூறுகள்)

முனைவர் ரா. ரவிச்சந்திரன்

துவிப்போசிரியர், தமிழ் உயராய்வுத்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), எண்ணாம்பாளையம், நாமக்கல், தமிழ்நாடு, இந்திய

உலகில் பண்பாட்டிலும் விருந்தோம்பலிலும் பழங்காலங் தொட்டே பாரத நாடும் தமிழ் நாடும் சிறந்து விளங்குகின்றது. தமிழர்களின் பண்பாட்டையும் விருந்தோம்பலையும் உணவு முறைகளையும் தமிழ் இலக்கிய வழி அறியலாம். உலக நாடுகளில் பெரியம்மை, பிளேக் நோய், காலரா, சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற கொடிய உயிர்கொல்லி நோய்கள் தோன்றி பல உயிர்களின் மரணங்கள் ஏற்பட்ட போதிலும் தமிழகத்தில் இதுபோன்ற கொடிய நோய்களின் தாக்கம் மிக குறைவாக இருந்தன. இதற்கு அடிப்படைக் காரணங்கள் தமிழர்களின் பாரம்பரிய இயற்கைச் சார்ந்த உணவு முறைகளையாகும். இக்கட்டுரையில் தமிழர்களின் உணவு முறைகள், உணவு குறித்த நெறிமுறை, இயற்கை சார்ந்த உணவு முறைகள் பிற்கால தமிழர்களின் மருத்துவம் சார்ந்த உணவு முறைகள் ஆகியன குறித்து இலக்கிய வழி ஆராய்ந்து எடுத்துரைக்கப்படுகின்றன.

## தமிழர் உணவு முறைகள்

சங்க காலத்தில் தமிழர்கள் இயற்கை உணவினையே அதிகளவில் உண்டனர். வரகு, சாமை தினை, மூங்கில் அரிசி, மரக்கறி, தினைமா (நுவணை) ஆகியனவாகும். மேலும் பழவகைகள் ஆடு, கோழி இறைச்சி உணவாகத் திகழ்ந்தன.

தமிழர்களின் உணவு முறைகள் அவர்கள் வாழும்நிலைக்கத்திற்கு தகுந்தாற்போல் காணப்பட்டன. குறிஞ்சி நிலமக்கள் மூங்கில் அரிசி, கிழங்கு, தேன் போன்ற உணவுகளை அதிகம் உண்டனர். மூல்லை நில மக்களின் உணவு தினை, சாமை, நெய், பால் ஆகியனவாகும்.

நெர்தல் நில மக்கள் கடல் இறாக், விவரம் இவற்றை பக்குவட்டபடுத்தி உண்டனர் பணங்கள். நெல்லரிசி போன்றவற்றைப் போன்ற உண்டனர். கள் விற்கப்படும் இடங்களில் விவரங்கள் இறைச்சி விலங்கிறதை ஆகியனவு, விற்கப்பட்டன. பாலை நில மக்கள் புளியங்கநி, சோற்றுடன் ஆமாவின் இறைச்சி ஆகியவற்றை உணவாக உண்டனர். இவ்வாறு சங்க கால மக்களின் உணவு வகைகளை வரையறுக்கவூட்டும் தமிழரின் உணவு குறித்த நெறிமுறைகள்

சங்காலம் முதல் தமிழர் குறிப்பிட மிகுந்த கிடைக்கும் இயற்கை சார்ந்த பொருள்கள் வெள்ளு உணவினை தயார் செய்து உண்டனர். இதற்கு ஜவகை நில மக்களின் உணவைப் பொருட்களைப் பான்றாகக் குறிப்பிடலாம். தமிழர் உணவினை உயர்வாகக் கருதினர். அதனாலேயே,

“உண்ட கொடுத்தோர் உயிர்கொடுத் தோடு உண்ட முதற்றே உணவின் பின்டம்”<sup>1</sup>

என புறநானுற்றுப் பாடல் உணவின் சிறப்பிடை எடுத்துரைக்கின்றது. ஒரு அரசனாக இருந்தாலும் சரி வறியோனாக இருந்தாலும் சரி அவன் உண்ணுவது நேரத்திற்கே ஆகும் உடுக்கப்படுவது இரண்டு ஆடையேயாகும்.

உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஒரோக் கும்மே”<sup>2</sup>

என புறநானாறு நேரத்திற்கு உணவு உண்பது வழக்கமாகும் என அறிவுறுத்துகிறது.

## அறுகவை உணவு முறைகள்

தமிழர் அறுகவை உணவுகளையும் உண்டு நோயில்லாமல் வாழ்ந்தனர். இனிப்பு, புளிப்பு

நவீனத் தமிழாய்வு (பன்னாட்டுப் பன்முகத் தமிழ் காலாண்டு ஆய்விதழ்) ISSN:2321-984X - (சிறப்பிதழ்)  
Modern Thamizh Research (A Quarterly International Multilateral Thamizh Journal) ISSN:2321-984X - (SPECIAL ISSUE)

தமிழ் உயராய்வுத்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (ஞன்னாட்சி), எண்ணாம்பாளையம், திருச்செங்கோடு, நாமக்கல் & முதுகலைத் தமிழ்த்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), வீராச்சிபாளையம், சங்ககிரி, சேஷம் மாவட்டம்.

உவர்ப்பு, துவர்ப்பு, கார்ப்பு, கசப்பு என அறுக்கவை உணவுகளையும் உண்ணும் வழக்கத்தை சங்ககாலம் முதல் மக்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அறுக்கவை உணவுகளை உண்ணும்போது இனிப்புச்சவையை முதலிலும் கசப்புச் சுவையைக் கடைசியிலும் மற்ற சுவைப் பொருட்களை இடையிலும் உண்ணவேண்டும். இதனை,

“கைப்பன எல்லாம் கடை: தலை தித்திப்ப மெச்சும் வகையால் ஒழிந்த இடையாகத் துய்க்க முறைவகையில் ஊன்”<sup>3</sup>

என ஆசாரக்கோவை குறிப்பிடுகின்றது. பொதுவாக அறுக்கவை உணவு உண்ணும்போதே நம் உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைக்கின்றன. கசப்புச் சுவையை அளவாக சாப்பிடவேண்டும். அதே போல் சாப்பிடும் முன், முன்பு உண்ட உணவு செறித்துவிட்டதா? என்பதை அறிந்து உண்ணவேண்டும். அவ்வாறு உண்டால் உடலுக்கு நோய் என்பது வருவதில்லை என வள்ளுவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

“மருந்தன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்”<sup>4</sup>

### தமிழர் இயற்கை சார்ந்த உணவுகள்

தமிழர் சங்க காலம் முதலே இயற்கை சார்ந்த உணவு உண்ணும் முறையை வழக்கமாக கொண்டிருந்தனர். குறிப்பாக, பஞ்ச பூதங்களை அடிப்படையாக கொண்ட உணவினை உட்கொண்டனர். மன்னை உண்பதால் மன் சக்தி அதிகரித்து பல நோய்கள் குணமாகும். இதனை அறிந்த தமிழர்கள் மன்னை உணவாக உண்கொண்டுள்ளனர். குறிப்பாக, மசக்கை நோயால் வருந்தும் கருவற்ற பெண்கள் மன்னை உணவாக உட்கொண்டனர் என்பதை புறநானூற்றுப் பாடல் கீழ்க்கண்டவாறு எடுத்துரைக்கின்றது.

“.....நின் நாட்டு வயவறு மகளிர் வேட்டு உணின் அல்லது பகைவர் உண்ணா அருமன் னினையே”<sup>5</sup>

தமிழர் உணவு சமைப்பதற்குப் பானையையும் உணவு உண்ணுவதற்கும் வாழை இழையையும் பயன் படுத் தியுள் ளனர். வாழையிழையில் உயிர்ச்சத்தும் பிராண வாயும் நிரம்ப உள்ளதால் தமிழர்கள் பழங்காலம் முதல் வாழையிலையைப் பயன்படுத்தியுள்ளனர். இதனை,

“சாந்த விறகின் உவித்த புஞ்கம் சூதளங் கவினிய குளவி முன்றில் செழுங்கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ்”<sup>6</sup>

என்ற புறநானூற்றுப் பாடல் வழி அறியமுடிகின்றது நெல்லிக்கனியின் மகத்துவம்

உடலின் நோய் ஏதிர்ப்பு சக்தியாகவும் இரத்த சுத்தியாகவும் விளங்குவது நெல்லிக்கனியாகும். இந்த நெல்லிக்கனி சங்க காலம் முதல் தமிழர்கள் பயன் படுத் தி வந்துள்ளனர் என்பதனை ஒளவையாரின் புறநானூற்றுப் பாடல் வழி அறியமுடிகின்றது.

“சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்கி எமக்கு சத்தனையே”<sup>7</sup>

என்ற பாடல் வழி நெல்லிக்கனி வாழ்நாள் நீட்டிக்கும் தன்மை கொண்டது என்பதை அறியமுடிகின்றது.

### பிற்காலப் புலவர்களின் உணவு முறைகள்

சங்க கால மக்கள் இயற்கை சார்ந்த உணவினையும் அறுக்கவை உணவினையும் கடைபிடித்து வந்ததாலும் உடல் உழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்ததாலும் கொடிய இயற்கை நோய்கள் எதுவும் தோன்றவில்லை. பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி உணவு பழக்க வழக்க மாற்றம் ஆங்கிலேயர்களின் அலோபதி மருத்துவ முறை போன்றவற்றின் காரணமாக நோய் களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இருப்பினும் சித்தர்கள் கண்டறிந்த சித்த மருத்துவம் எல்லா வகையான முதுகலைத் துமிழ்த்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி (துண்ணாட்சி), எளையாம்பாளையம், திருச்செங்கோடு, நூமக்கல் & முதுகலைத் துமிழ்த்துறை, விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்), வீராச்சிபாளையம், சங்ககிரி, சேலம் மாவட்டம்.

நோய்களையும் குணப்படுத்தக்கூடியதாக இருந்து வந்துள்ளனர்.

பொதுவாக தமிழர்கள் உணவே மருந்து என்ற வழக்கத்தில் உணவுப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, தேன், மிளகு, பூண்டு, வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள், வெந்தயம் போன்ற உணவுப்பொருட்களை உணவாகப் பயன்படுத்துவதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் காணப்படுகிறது எனலாம். மேலும், அம்மை நோயிற்கு இயற்கைச் சார்ந்த மருத்துவம் வேப்பிலையும் தனிமைப்படுத்துதலும் ஆகும். டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் பப்பாளியிலைச் சாறு சிறந்த மருத்துவம். இந்த நூற்றாண்டில் கொடிய நோய்த்தொற்றான கொரோனோ கிருமிக்கு மருத்துவம் கபசரகுடிநீராகும். இவ்வாறு தமிழர்களின் மருத்துவ முறை இயற்கை சார்ந்த மருத்துவ முறையாகத் திகழ்கிறது. உலக வல்லரசு நாடுகள் இந்த நோய்த் தொற்றைக் கிருமியை தடுக்க முடியாமல் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தபொழுதும் இந்தியாவில் இதன் தாக்கம் குறைந்ததற்கு காரணம் தமிழர்களின் மேற்குறித்த மருத்துவ முறைகளே காரணமாகும். நோய்த்தொற்று அதிகரித்தபொழுது, மத்திய அரசு கபசர குடிநீரை பரிந்துரை செய்தது.

“கொரோனோ காலத்தில் கபசர குடிநீரை வழங்கலாம் எனம் மத்திய ஆயுஷ் அமைச்சகம் வழிகாட்டுதல் தந்துள்ளது”<sup>8</sup>

மேலும் தமிழகத்தில் சித்த மருத்துவ முறையில் நிறைய நோயாளிகள் சிகிச்சை எடுத்து சரியாகியுள்ளனர்.

“தமிழகத்தில் கொரோனோ தொற்று நோய்க்கு சிறந்த மருந்து கபசர குடிநீராகும். இதைக் குடித்த யாரும் இறக்கவில்லை”<sup>9</sup> என சித்த மருத்துவர் வீரபாபு சிகிச்சைக்குப்பிறகு அறிவித்துள்ளார்.

இவ்வாறு உலகின் பல கொடிய நோய்த்தொற்று ஏற்பட்ட பொழுதும் தமிழர்களின்

இயற்கை சார்ந்த உணவின் காரணமாகவும் இயற்கை சார்ந்த சித்த மருத்துவ முறைகளின் காரணமாகவும் நோய்த் தொற்றை குணப்படுத்தி எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தியுள்ளனர். எனவே நமது முன்னோர்களின் இயற்கை சார்ந்த உணவுப் பழக்கத்தினையும் மருத்துவ முறைகளையும் கடைபிடித்து அடுத்த தலைமுறையினர்க்கும் இதனைக் கொண்டு செல்லவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

### சான்றெண் விளக்கம்

1. புலியூர்கேசிகன் (உ.ஆ), புறநானூறு பா.18:19-20
2. புலியூர்கேசிகன் (உ.ஆ), புறநானூறு பா.189:5-6,
3. ஆசாரக்கோவை, பா.25.
4. பரிமேலழகர்(உ.ஆ), திருக்குறள்: 942
5. புலியூர்கேசிகன் (உ.ஆ), புறநானூறு பா.20:13-15
6. புலியூர்கேசிகன் (உ.ஆ), புறநானூறு பா.168:12-15
7. புலியூர்கேசிகன் (உ.ஆ), புறநானூறு பா.18:19-20
8. Google date: 23.02.2021
9. விகடன். நாள்: 05 மார்ச் 2020

எ